



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 36]

சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 4, 2019
ஆவணி 18, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (2D) எண் 44, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 20 ஜூன் 2019.]

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 13-02-2013ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு-2-இல், 142 மற்றும் 159 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/182/2013-ஆம் எண் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் கைத்தறி நெசவுத்தொழில் வேலைவாய்ப்பில் கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) - ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிரகங்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

கைத்தறி நெசவுத்தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
கோயம்புத்தூர் வட்டம்:		
(1)	100s பருத்தி புடவைகள் SCH 6	மீட்டர் ஒன்றுக்கு 26.47
(2)	60s நெகமம் புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 22.82
(3)	80s நெகமம் புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 25.93

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
(4)	சம்பர்க் புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 26.47
(5)	(a) ஈரிழைத் துண்டுகள் (வெள்ளை)	இன்ச் ஒன்றுக்கு 0.56
	(b) ஈரிழைத் துண்டுகள் (வண்ணம்)	இன்ச் ஒன்றுக்கு 0.62
(6)	கோரா புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 29.38
(7)	பாலியஸ்டர் ஷிபான்	மீட்டர் ஒன்றுக்கு 15.57
(8)	பாலியஸ்டர் ரிப்	மீட்டர் ஒன்றுக்கு 16.43
(9)	பாலியஸ்டர் டாஜோ	மீட்டர் ஒன்றுக்கு 17.30
ரிஸையன்ஸ் பாலியஸ்டர் கிரே பீஸஸ்:		
(10)	34/14/600X50/27/9	மீட்டர் ஒன்றுக்கு 21.62
(11)	34/14/1000X34/14/1000	மீட்டர் ஒன்றுக்கு 22.48
(12)	34/14/2000X34/14/2000	மீட்டர் ஒன்றுக்கு 22.48
(13)	50/27/450X80/34/140	மீட்டர் ஒன்றுக்கு 22.48
(14)	50/34/2000X50/34/2000	மீட்டர் ஒன்றுக்கு 21.62
ரிஸையன்ஸ் பாலியஸ்டர் வண்ண பீஸஸ்:		
(15)	34/14/1000X34/14/1000	மீட்டர் ஒன்றுக்கு 24.21
(16)	34/14/2000X34/14/2000	மீட்டர் ஒன்றுக்கு 24.21
(17)	34/14/600X70/34/0	மீட்டர் ஒன்றுக்கு 23.35
(18)	70/34/1000X70/34/1000	மீட்டர் ஒன்றுக்கு 23.35
ரிஸையன்ஸ் கிரே பாலியஸ்டர்:		
(19)	30/14/1000X30/14/1000	மீட்டர் ஒன்றுக்கு 24.21
(20)	30/14/1000X30/14/2500	மீட்டர் ஒன்றுக்கு 24.21
(21)	50/36/1000X50/36/2000	மீட்டர் ஒன்றுக்கு 23.35
(22)	50/36/1000X50/36/1000	மீட்டர் ஒன்றுக்கு 23.35
(23)	30/14/1000X60/36/0	மீட்டர் ஒன்றுக்கு 23.35
(24)	கோட்டா புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 27.65
(25)	விடுபட்ட நூலிழைகள்	மீட்டர் ஒன்றுக்கு 25.93
நாகர்கோவில் வட்டம்:		
கோடம்பாக்கம் ரகம்:		
(26)	100s புடவைகள்	மீட்டர் ஒன்றுக்கு 31.72
நீண்டபாவு:		
(27)	100s வேட்டிகள்	யூனிட் ஒன்றுக்கு 62.77 (ஒவ்வொரு 3.65 மீட்டருக்கு)
(28)	80s வேட்டிகள்	யூனிட் ஒன்றுக்கு 52.75
(29)	60s வேட்டிகள்	யூனிட் ஒன்றுக்கு 39.46
(30)	40s வேட்டிகள்	யூனிட் ஒன்றுக்கு 28.2
(31)	60s ஜனதா வேட்டிகள்	யூனிட் ஒன்றுக்கு 48.41
காடா துண்டு:		
(32)	60sX60s துண்டு	5 மீட்டர் ஒன்றுக்கு 43.56
(33)	40sX40s துண்டு	5.5 மீட்டர் ஒன்றுக்கு 38.22
(34)	60sX40s துண்டு	10 மீட்டர் ஒன்றுக்கு 105.11
20s ஈரிழைத் துண்டு:		
(35)	20s கச்சை டவல் 26"x45" (65x112.5 செ.மீ)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 32.51

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
(36)	28"x52" (70x130 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 36.30
(37)	30"x54" (75x135 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 44.95
(38)	32"x58" (80x145 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 45.63
(39)	32"x58" (80x145 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 50.14
(40)	32"x62" (80x155 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 52.92
(41)	32"x65" (80x162 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 56.40
(42)	32"x72" (80x180 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 59.48
2/17 துண்டு:		
(43)	27"x54" (67.5x135 சென்டிமீட்டர்)	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 43.22
(44)	2/17s சாதாரண படுக்கை விரிப்பு	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 11.05
(45)	2/17 வடிவமைப்புகள் கொண்ட படுக்கை விரிப்பு	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 28.71
(46)	2/17 கட்டம் & மங்கி	8 துண்டுகளின் மடி ஒன்றுக்கு 17.30
லுங்கிகள்:		
(47)	20s x 26s"	மீட்டர் ஒன்றுக்கு 6.35
(48)	60s x 40s"	மீட்டர் ஒன்றுக்கு 19.01
ஜக்கார்டு ரகங்கள்:		
(49)	4 முழு துண்டுகள் 27"x54" (67.5x135 சென்டிமீட்டர்)	4 துண்டுகளுக்கு 45.63
(50)	4 அரை துண்டுகள் 27"x54" (67.5x135 சென்டிமீட்டர்)	4 துண்டுகளுக்கு 42.19
(51)	20"x40" ஒரு டஜன் முழு துண்டுகள் (50x100 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 85.39
(52)	19"x38" அரை (47.5x95 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 63.30
(53)	19"x38" முழு (55x110 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 90.43
(54)	22"x44" அரை (55x110 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 79.79
(55)	15"x24" அரை (37.5x60 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 33.71
(56)	24"x48" முழு (60x120 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 150.01
(57)	24"x48" அரை (60x120 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 136.58
(58)	13"x23" (32.5x57.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 38.03
(59)	15"x25" முழு (37.5x62.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 47.21
(60)	15"x25" அரை (37.5x62.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 37.75
டர்கி துண்டு (Turkey Towel)		
(61)	30"x60" மடி ஒன்றுக்கு (75x150 சென்டிமீட்டர்)	மடி ஒன்றுக்கு 20.74
(62)	18"x27" டஜன் ஒன்றுக்கு (45x67.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 17.82
(63)	24"x48" மடி ஒன்றுக்கு (60x120 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 11.75
(64)	13"x23" (32.5x57.5 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 17.37
(65)	32"x60" (80x150 சென்டிமீட்டர்)	மடி ஒன்றுக்கு 21.45
(66)	20"x36" (50x90 சென்டிமீட்டர்)	மடி ஒன்றுக்கு 9.27
(67)	19"x38" (47.5x95 சென்டிமீட்டர்)	டஜன் ஒன்றுக்கு 50.14
(68)	50"x30D 50x36	மீட்டர் ஒன்றுக்கு 21.62
(69)	83 x36Dx75x36D	மீட்டர் ஒன்றுக்கு 20.74

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
சிதம்பரம் வட்டம்:		
பருத்தி ரகங்கள்: (125 செ.மீ)		
(70)	60s x 40s x 50s கைலிகள், 16 மீட்டர்	8 கைலிகளுக்கு 531.42
(71)	60s x 40s x 50" (125 செ.மீ) சட்டைத்துணி 20 மீட்டர்	20 மீட்டருக்கு 398.52
(72)	20s x 20s x 48" (120 செ.மீ) கொசுவலை 17 மீட்டர்	17 மீட்டருக்கு 172.88
(73)	40s x 40s x 54" (125 செ.மீ) வேட்டிகள் 7.32 மீட்டர்	104.62 (2 யூனிட்களுக்கு)
(74)	40s x 40s x 60" (125 செ.மீ) வேட்டி 7.32 மீட்டர்	94.43 (2 யூனிட்களுக்கு)
(75)	60s x 60s x 54" (135 செ.மீ) வேட்டி 7.32 மீட்டர்	118.23 (2 யூனிட்களுக்கு)
(76)	100s x 100s x 54" (135 செ.மீ) வேட்டி 7.32 மீட்டர்	177.74 (2 யூனிட்களுக்கு)
(77)	20s x 20s x 72 செ.மீ துண்டு 3.50 மீட்டர்	31.47 (5.50 மீட்டருக்கு)
ஈரோடு வட்டம்:		
படுக்கை விரிப்புகள் (சாதாரண படுக்கை விரிப்புகள்)		
(78)	50" x 90" (125 x 225 செ.மீ)	25.08 (யூனிட் ஒன்றுக்கு)
(79)	60" x 90" (150 x 225 செ.மீ)	29.72 (யூனிட் ஒன்றுக்கு)
(80)	90" x 108" (225 x 270 செ.மீ)	46.66 (யூனிட் ஒன்றுக்கு)
2 x 2 படுக்கை விரிப்புகள்		
(81)	50" x 90" (125 x 225 செ.மீ)	46.32 (யூனிட் ஒன்றுக்கு)
(82)	60" x 90" (150 x 225 செ.மீ)	52.53 (யூனிட் ஒன்றுக்கு)
சாதாரண இரட்டை துணி		
(83)	50" x 90" (125 x 225 செ.மீ)	64.30 (யூனிட் ஒன்றுக்கு)
(84)	60" x 90" (150 x 225 செ.மீ)	67.44 (யூனிட் ஒன்றுக்கு)
ஐக்கார்டு ஒற்றைத் துணி		
(85)	50" x 90" (125 x 225 செ.மீ)	42.88 (யூனிட் ஒன்றுக்கு)
(86)	60" x 90" (150 x 225 செ.மீ)	46.66 (யூனிட் ஒன்றுக்கு)
(87)	90" x 100" (225 x 270 செ.மீ)	84.71 (யூனிட் ஒன்றுக்கு)
ஐக்கார்டு பட்டு		
(88)	50" x 90" (125 x 225 செ.மீ)	46.66 (யூனிட் ஒன்றுக்கு)
(89)	60" x 90" (150 x 225 செ.மீ)	53.60 (யூனிட் ஒன்றுக்கு)
(90)	90" x 108" (225 x 270 செ.மீ)	91.29 (யூனிட் ஒன்றுக்கு)
ஐக்கார்டு இரட்டைத் துணி		
(91)	50" x 90" (125 x 225 செ.மீ)	73.81 (யூனிட் ஒன்றுக்கு)
(92)	60" x 90" (150 x 225 செ.மீ)	76.93 (யூனிட் ஒன்றுக்கு)
(93)	90" x 108" (225 x 270 செ.மீ)	154.91 (யூனிட் ஒன்றுக்கு)
ஃபிளை டிசைன்		
(94)	50" x 90" (125 x 225 செ.மீ)	24.21 (யூனிட் ஒன்றுக்கு)
(95)	50" x 90" (125 x 225 செ.மீ)	27.65 (யூனிட் ஒன்றுக்கு)
தலையணை உறை		
(96)	18" x 20" சாதாரணம் (45 x 70 செ.மீ)	7.09 (யூனிட் ஒன்றுக்கு)
(97)	ஐக்கார்டு இரட்டைத் துணி 18" x 28" (45 x 70 செ.மீ)	17.48 (யூனிட் ஒன்றுக்கு)
மென்துண்டு		
(98)	27" x 5" சாதாரணம் (67.5 x 135 செ.மீ)	33.20 (யூனிட் ஒன்றுக்கு)
(99)	30" x 60" (75 x 150 செ.மீ)	41.85 (யூனிட் ஒன்றுக்கு)

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
(100)	2/40s x 2/150 ஆடை தைப்பதற்கான பாலியஸ்டர் துணி	36.30 (மீட்டர் ஒன்றுக்கு)
(101)	2/40s x 2/40s ஆடை தைப்பதற்கான பாலியஸ்டர் துணி	24.21 (மீட்டர் ஒன்றுக்கு)
புடவைகள்:		
(102)	40s சாதாரணம் 5.5. மீட்டர்	59.84 யூனிட் ஒன்றுக்கு
(103)	40s ஜனதா 5.5. மீட்டர்	52.21 யூனிட் ஒன்றுக்கு
(104)	60s சாதாரணம் 5.5. மீட்டர்	91.65 யூனிட் ஒன்றுக்கு
(105)	60s கோர்வை 5.5. மீட்டர்	112.39 யூனிட் ஒன்றுக்கு
(106)	80s புடவை 5.5. மீட்டர்	133.12 யூனிட் ஒன்றுக்கு
(107)	100s புடவை 5.5. மீட்டர்	132.11 யூனிட் ஒன்றுக்கு
(108)	கோரா புடவை 5.5. மீட்டர்	118.95 யூனிட் ஒன்றுக்கு
(109)	தூய பட்டுப் புடவை 5.00 மீட்டர்	271.96 யூனிட் ஒன்றுக்கு
(110)	பம்பர்க் புடவை	233.12 ஒவ்வொரு 15 யூனிட்டுக்கும்
வேட்டிகள்:		
(111)	20s x 20s (தான்)	57.06 (4 யூனிட்டுகளுக்கு)
(112)	30s x 30s (தான்)	77.46 (4 யூனிட்டுகளுக்கு)
(113)	40s x 40s (தான்)	79.86 (4 யூனிட்டுகளுக்கு)
கம்பளங்கள்:		
(114)	54" x 87" (135 x 217.5 செ.மீ)	15.57 (யூனிட்டுகளுக்கு)
(115)	47" x 87" (117.5 x 217.5 செ.மீ)	13.50 (யூனிட்டுகளுக்கு)
தரை விரிப்பு:		
(116)	52" x 90" சாதாரணம் (130 x 225 செ.மீ)	125.68 யூனிட் ஒன்றுக்கு
(117)	60" x 90" பட்டு தரைவிரிப்பு (150 x 225 செ.மீ)	844.21 யூனிட் ஒன்றுக்கு
(118)	கூட தரைவிரிப்பு/சதுர அடி (சதுர மீட்டர்)	4.87 (சதுரடி ஒன்றுக்கு) (0.09 சதுர மீட்டர்)
(119)	பந்திச்சுருள்/அடி (செ.மீ)	7.44 (ஒரு அடிக்கு) (30. செ.மீ)
துண்டுகள்:		
(120)	27" x 54" (தான்) (67.5 x 135 செ.மீ)	23.01 (4 யூனிட்டுகளுக்கு)
(121)	ஈரிழைத் துண்டுகள் 27" x 54" (67.5 x 135 செ.மீ)	19.01 (4 யூனிட்டுகளுக்கு)
(122)	லுங்கிகள் 2/60s x 40s	35.46 (யூனிட் ஒன்றுக்கு)
(123)	துண்டுகள் 20 x 20s	9.53 (மீட்டர் ஒன்றுக்கு)
(124)	26s x 26s	10.02 (மீட்டர் ஒன்றுக்கு)
(125)	40s x 40s	10.55 (மீட்டர் ஒன்றுக்கு)
(126)	60s x 60s	19.01 (மீட்டர் ஒன்றுக்கு)
(127)	80s x 80s	25.08 (மீட்டர் ஒன்றுக்கு)
சேலம் வட்டம்:		
வேட்டிகள்:		
(128)	40s பவுஞ்சு வேட்டி	11.43 (ஆட்டையாம்பட்டி பகுதிகளில் மீட்டர் ஒன்றுக்கான கூலி, கரைக் கூலியையும் சேர்த்து)
(129)	60s பட்டு பவுஞ்சு வேட்டி (1.27 x 3.65 செ.மீ)	15.08 (மீட்டர் ஒன்றுக்கு)
(130)	80s பட்டு வேட்டி (1.30 x 3.65 செ.மீ)	21.07 (மீட்டர் ஒன்றுக்கு)
(131)	100s பட்டு வேட்டி (1.32 x 3.65 செ.மீ)	22.39 (மீட்டர் ஒன்றுக்கு)
(132)	80s x 80s பட்டு வேட்டி (1.32 x 3.65 மீட்டர்)	27.88 (அம்மாபேட்டை பகுதிகளில் மீட்டர் ஒன்றுக்கான கூலி, கரைக் கூலியையும் சேர்த்து)

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
133	100s x 100s சிறிய பட்டு (1.32 x 3.65 மீட்டர்)	32.15
134	100s x 120s சிறிய பட்டு (1.32 x 3.65 மீட்டர்)	31.11
135	80s 60s பவுஞ்சு (1.32 x 3.65 மீட்டர்)	24.72
136	120s x 120s சிறிய பட்டு (1.32 x 3.64 செ.மீ)	34.67 (மீட்டர் ஒன்றுக்கு)
137	பாலியஸ்டர் வேட்டி 60s HT x 83D பாலியஸ்டர் வேட்டி (1.32 x 3.65 செ.மீ)	19.85 (மீட்டர் ஒன்றுக்கு)
பருத்தி புடவைகள்:		
138	40s x 40s பட்டு புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	15.64 (மீட்டர் ஒன்றுக்கு கூலி கரைக்கூலி உட்பட) ஜலகண்டபுரம்
139	60s x 60s கட்டம் புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	11.04 (மீட்டர் ஒன்றுக்கு கூலி கரைக்கூலி உட்பட) ஜலகண்டபுரம்
140	60s x 60s கட்டம் புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	15.00 (ஒரு மீட்டருக்கு)
141	60s x 60s கட்டாரி புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	16.22 (மீட்டர் ஒன்றுக்கு)
142	60s x 60s மல்லம்மா புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	14.72 தாரமங்கலம்
143	60s x 60s கட்டாரி புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	16.83 தாரமங்கலம்
144	40s x 40s கட்டம் புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	17.77 தாரமங்கலம்
145	40s x 40s பேட்டு புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	9.91 வனவாசி பகுதி
146	60s x 60s கட்டம் புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	15.40 வனவாசி பகுதி
147	60s x 60s கட்டாரி புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	14.23 வனவாசி பகுதி
148	60s x 60s சாதா புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	12.63 சேலம் பகுதி
149	60s x 60s சிறிய கட்டம் புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	16.15 சேலம் பகுதி
150	80s x 80s பேட்டு புடவைகள் (1.17 x 5.5 மீட்டர்)	31.64 சேலம் பகுதி
151	80s x கோடம்பாக்கம் புடவைகள்	23.86 சேலம் பகுதி
துண்டுகள்:		
152	40s சாதா துண்டு (0.92மீ x 1.82 மீ.)	11.67 யூனிட் ஒன்றுக்கு ஆட்டையாம்பட்டி பகுதி
153	60s சாதா துண்டு (0.92மீ x 1.82 மீ.)	12.93 யூனிட் ஒன்றுக்கு ஆட்டையாம்பட்டி பகுதி
154	20s சாதா துண்டு	8.29 யூனிட் ஒன்றுக்கு ஆட்டையாம்பட்டி பகுதி
155	20s வேட்டி (சாதா)	10.30 யூனிட் ஒன்றுக்கு ஆட்டையாம்பட்டி பகுதி
156	60s x 60s சாதா துண்டு (0.92 x 1.82 மீ.)	16.92 யூனிட் ஒன்றுக்கு சேலம் பகுதி
157	80s x 80s சாதா துண்டு	19.63 யூனிட் ஒன்றுக்கு சேலம் பகுதி
158	20s கலர் காடா	7.01 மீட்டர் ஒன்றுக்கு தர்மபுரி பகுதி
159	2/40s x 20s சாதா துண்டு	3.72 மீட்டர் ஒன்றுக்கு தர்மபுரி பகுதி
160	2/17 வனஜா	5.98 யூனிட் ஒன்றுக்கு தர்மபுரி பகுதி
161	2/17s x 2/17 நாப்கின்கள் 18" x 27" (45 x 67.5 செ.மீ)	4.46 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
162	கேஸ்மென்ட் 2/40s x 20s x 20s	9.53 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
163	தடித்த முரட்டுத் துணி 2/30s x 10s (டிரில் துணி)	9.66 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
164	படுக்கை விரிப்பு - கவிதா	9.85 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
165	படுக்கை விரிப்பு 50" x 50"	22.58 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
பாலியஸ்டர் ரகங்கள்:		
166	2/90s x 2/90s பாலியஸ்டர் சட்டைத் துணி	14.53 யூனிட் ஒன்றுக்கு (தர்மபுரி)
167	80s x 80s HT பாலியஸ்டர் புடவை	17.48 மீட்டர் ஒன்றுக்கு (தர்மபுரி)
168	2/60s x 2/60s பாலியஸ்டர் சட்டைத் துணி	15.90 மீட்டர் ஒன்றுக்கு (தர்மபுரி)

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
169	கொசு வலை	8.16 மீட்டர் ஒன்றுக்கு (தர்மபரி)
170	60s x 40s லுங்கி	27.43 யூனிட் ஒன்றுக்கு (தர்மபரி)
171	தரைவிரிப்பு	3.33 சதுரடி ஒன்றுக்கு (0,09 ச.மீ)
திருச்சிராப்பள்ளி வட்டம்:		
172	100s x 100s உறையூர் புடவைகள்	23.01 (மீட்டர் ஒன்றுக்கு)
173	80s x 80s புடவைகள்	19.36 (மீட்டர் ஒன்றுக்கு)
174	120s x 120s வேட்டி	31.04 (மீட்டர் ஒன்றுக்கு)
175	100s x 100s வேட்டி	28.54 (மீட்டர் ஒன்றுக்கு)
176	80s x 80s வேட்டி	23.86 (மீட்டர் ஒன்றுக்கு)
177	100s x 100s சரிகை புடவைகள்	26.85 (மீட்டர் ஒன்றுக்கு)
178	120s x 120s சரிகை	26.85 (மீட்டர் ஒன்றுக்கு)
179	100s x 100s வேட்டி (நீண்ட பாவு)	22.58 (மீட்டர் ஒன்றுக்கு)
180	80s x 100s மல் துண்டு	16.47 (மீட்டர் ஒன்றுக்கு)
181	60s x 40s லுங்கி	32.98 (மீட்டர் ஒன்றுக்கு)
182	100s x 100s மேல் துணி	19.14 (மீட்டர் ஒன்றுக்கு)
படுக்கை விரிப்பு ரகம்:		
183	50" x 90" மீரா (125 x 225 செ.மீ.)	24.89 யூனிட் ஒன்றுக்கு
184	60" x 90" மீரா (150 x 225 செ.மீ.)	29.38 யூனிட் ஒன்றுக்கு
185	50" x 90" டிசைன் (125 x 225 செ.மீ.)	41.49 யூனிட் ஒன்றுக்கு
186	60" x 90" டிசைன் (150 x 225 செ.மீ.)	45.83 யூனிட் ஒன்றுக்கு
187	50" x 90" ஐக்கார்டு (125 x 225 செ.மீ.)	49.97 யூனிட் ஒன்றுக்கு
188	60" x 90" ஐக்கார்டு (150 x 225 செ.மீ.)	55.16 யூனிட் ஒன்றுக்கு
189	50" x 90" எல்லோரா ஐக்கார்டு (125 x 225 செ.மீ.)	96.67 யூனிட் ஒன்றுக்கு
190	60" x 90" எல்லோரா ஐக்கார்டு (150 x 225 செ.மீ.)	105.99 யூனிட் ஒன்றுக்கு
191	90" x 108" ஐக்கார்டு (225 x 270 செ.மீ.)	113.59 யூனிட் ஒன்றுக்கு
192	24" x 48" துண்டு (60 x 120 செ.மீ.)	76.76 டஜன் ஒன்றுக்கு
193	24" x 48" ஐக்கார்டு துண்டு (60 x 120 செ.மீ.)	83.68 டஜன் ஒன்றுக்கு
194	17" x 27" தலையணை உறை (42.5 x 67.5 செ.மீ.)	54.28 டஜன் ஒன்றுக்கு
195	17" x 27" தலையணை உறை (42.5 x 67.5 செ.மீ.)	119.47 டஜன் ஒன்றுக்கு
வேலூர் வட்டம்:		
லுங்கி:		
196	60s x 60s x 50"A (கெட்டி 125 செ.மீ.)	74.20 யூனிட் ஒன்றுக்கு
197	60s x 40s x 50"A (125 செ.மீ.) (கெட்டி)	68.83 யூனிட் ஒன்றுக்கு
198	60s x 40s x 50"A (125 செ.மீ.) (கெட்டி)	70.80 யூனிட் ஒன்றுக்கு
199	60s x 40s x 40"A (125 செ.மீ.) (நடுத்தரம்)	62.36 யூனிட் ஒன்றுக்கு
200	60s x 40s x 40"A (ஜாஸ்பின்) (125 செ.மீ.)	55.16 யூனிட் ஒன்றுக்கு
201	60s x 40s x 40"A (கெட்டி 100 செ.மீ.)	50.76 யூனிட் ஒன்றுக்கு
202	60s x 40s x 40"A (100 செ.மீ.) (கெட்டி)	51.27 யூனிட் ஒன்றுக்கு
203	80s x 80s x 50"A (100 செ.மீ.) (கெட்டி)	86.86 யூனிட் ஒன்றுக்கு
204	60s x 40s x 36"/30" (90/75 செ.மீ.) (கெட்டி)	47.88 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
ஜனதா ரகங்கள்:		
205	60s x 60s லுங்கிகள்	30.27 யூனிட் ஒன்றுக்கு
206	40s x 40s லுங்கிகள்	22.48 யூனிட் ஒன்றுக்கு
207	40s x 40s புடவைகள் (5.5 மீட்டர்)	53.60 யூனிட் ஒன்றுக்கு
208	60s x 60s புடவைகள் (5.5 மீட்டர்)	60.86 யூனிட் ஒன்றுக்கு
209	2/60s x 40s காடா	9.32 மீட்டர் ஒன்றுக்கு
210	40s x 40s காடா	9.53 மீட்டர் ஒன்றுக்கு
80x80 காஞ்சி பருத்தி புடவைகள்:		
211	4.5 " கரை போட்ட சாதா (11.25. செ.மீ.)	338.85 யூனிட் ஒன்றுக்கு
212	4.5 " ரவிக்கையுடன் கூடியகரை போட்ட சாதா (11.25. செ.மீ.)	362.1 யூனிட் ஒன்றுக்கு
213	9 " கரை போட்ட சாதா (22.5. செ.மீ.)	333.68 யூனிட் ஒன்றுக்கு
214	மல்லி புட்டா	360.13 யூனிட் ஒன்றுக்கு
215	காலை மற்றும் மாலை	366.51 யூனிட் ஒன்றுக்கு
216	ஜக்கார்டு (இழுவைக் கூலி)	86.44 யூனிட் ஒன்றுக்கு
திருநெல்வேலி வட்டம்:		
217	பேட் புடவை (40s x 40s) 5.00 மீட்டர்	45.83 யூனிட் ஒன்றுக்கு
218	பேட் புடவை (60s x 60s) 6.00 மீட்டர்	67.55 யூனிட் ஒன்றுக்கு
219	கலைத்திறன் வேலைப்பாடு கொண்ட பட்டு புடவைகள் (75D x 80s) 5.00 மீட்டர்	138.05 யூனிட் ஒன்றுக்கு
220	கலைத்திறன் வேலைப்பாடு கொண்ட பட்டு புடவைகள் (75D x 100s) 6.00 மீட்டர்	163.18 யூனிட் ஒன்றுக்கு
221	டயமண்ட் துண்டு (2/40s x 20s)	8.29 யூனிட் ஒன்றுக்கு
222	படுக்கை விரிப்பு (50" x 90") 2/17s x 2/17s (125 x 225 செ.மீ.)	70.16 யூனிட் ஒன்றுக்கு
223	படுக்கை விரிப்பு (60" x 90") 2/17s x 2/17s (150 x 225 செ.மீ.)	118.80 யூனிட் ஒன்றுக்கு
224	லுங்கிகள் 72" 2/60s x 40s) (180 செ.மீ.)	24.72 யூனிட் ஒன்றுக்கு
225	லுங்கிகள் 72" x 40s x 40s) (180 செ.மீ.)	22.82 யூனிட் ஒன்றுக்கு
226	சிறுவர் லுங்கிகள் 2/60s x 2/60s	13.03 யூனிட் ஒன்றுக்கு
227	சீசன் துண்டு 26s x 26s	5.55 யூனிட் ஒன்றுக்கு
228	வண்ண கட்டத் துண்டு 26s x 26s	6.30 யூனிட் ஒன்றுக்கு
229	சித்ரா துண்டு 26s x 26s	6.66 யூனிட் ஒன்றுக்கு
230	வேட்டி 60s x 60s 3.66 மீட்டர்	45.89 யூனிட் ஒன்றுக்கு
231	வேட்டி 60s x 60s 4.83 மீட்டர்	14.21 யூனிட் ஒன்றுக்கு
232	தூளி வேட்டி 26s x 26s 2.34 மீட்டர்	20.74 யூனிட் ஒன்றுக்கு
233	ஜனதா புடவை 40s x 40s 5.5 மீட்டர்	56.51 யூனிட் ஒன்றுக்கு
234	வண்ண காடா 26s x 26s 10.00 மீட்டர்	6.05 மீட்டர் ஒன்றுக்கு
235	வெள்ளை காடா 26s x 26s	9.59 மீட்டர் ஒன்றுக்கு
236	டிஎன் 26 காடா 2/40s x 20s	8.65 மீட்டர் ஒன்றுக்கு
237	டிஎன் 24 காடா 2/60s x 40s	9.68 மீட்டர் ஒன்றுக்கு
238	பாலியஸ்டர் 750	15.57 மீட்டர் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
மானாமதுரை வட்டம்:		
239	பருத்தி கிரே பீஸஸ்	19.38 மீட்டர் ஒன்றுக்கு
240	பெம்பர்க் A.G. சாதா 5.5. மீட்டர்	124.23 புடவை ஒன்றுக்கு (டிசைன் கூலி உட்பட)
241	பெம்பர்க் கமலம் புட்டா சாதா 5.5. மீட்டர்	131.66 ”
242	பெம்பர்க் பட்டு 5.75 மீட்டர்	191.29 ”
243	பெங்கால் பட்டு 5.75. மீட்டர்	266.25 ”
244	பெம்பர்க் பட்டு பேட்டு 5.75. மீட்டர்	224.75 ”
245	பருத்தி சாதா (80s x 80s) 5.75. மீட்டர்	91.10 ”
246	பனாரஸ் 5.75. மீட்டர்	526.10 ”
247	பருத்தி புடவைகள் (60s x 60s) 5.5. மீட்டர்	131.10 ”
248	பருத்தி புடவைகள் (40s x 40s) 5.5. மீட்டர்	65.56 ”
249	துண்டுகள் (2/17s x 20s)	5.55 யூனிட் ஒன்றுக்கு
250	பருத்தி லுங்கிகள் (2/80s x 60s)	20.74 யூனிட் ஒன்றுக்கு
திண்டுக்கல் வட்டம்:		
251	பாலியஸ்டர் சட்டைத்துணி (83D x 40DPM 83D/34)	15.57 மீட்டர் ஒன்றுக்கு
252	காஞ்சி பருத்தி (80s x 80s)	18.84 மீட்டர் ஒன்றுக்கு
253	60s x 60s புட்டா புடவை	9.53 மீட்டர் ஒன்றுக்கு
254	60s x 60s லுங்கிகள்	15.23 மீட்டர் ஒன்றுக்கு
255	2/30 x 10s டிரில்	8.65 மீட்டர் ஒன்றுக்கு
256	2/60 x 10s லுங்கிகள்	10.38 மீட்டர் ஒன்றுக்கு
257	2/40s x 20s கேஸ்மெண்ட்	8.65 மீட்டர் ஒன்றுக்கு
258	40s பீஸ்	10.02 மீட்டர் ஒன்றுக்கு
259	120D கலைத்திறன் வேலைப்பாடு கொண்ட பட்டு 5 முழம்	14.53 மீட்டர் ஒன்றுக்கு
260	40s கட்டம் டிசைன்	9.19 மீட்டர் ஒன்றுக்கு
261	40s ஜனதா	10.02 மீட்டர் ஒன்றுக்கு
262	80s வண்ணப்பாவு புடவைகள்	22.30 மீட்டர் ஒன்றுக்கு
263	80s டை மற்றும் டை புடவைகள்	43.88 மீட்டர் ஒன்றுக்கு
264	பனாரஸ் புடவைகள்	30.57 மீட்டர் ஒன்றுக்கு
265	60s பேட்டு புடவைகள்	10.04 மீட்டர் ஒன்றுக்கு
266	60s சாதா புடவைகள்	8.33 மீட்டர் ஒன்றுக்கு
267	60s பேட்டு புட்டா	31.45 மீட்டர் ஒன்றுக்கு
268	12D லேட்டிஸ் தாழம்பூ புட்டா பாவாடை	15.57 மீட்டர் ஒன்றுக்கு
269	60s x 60s நகமன் புடவை	20.23 மீட்டர் ஒன்றுக்கு
270	120D தேவேந்திரா	20.74 மீட்டர் ஒன்றுக்கு
271	60s x 60s மீனா புடவை	22.03 மீட்டர் ஒன்றுக்கு
272	டை மற்றும் டை சரிகை கட்டம்	66.04 மீட்டர் ஒன்றுக்கு
273	80s வண்ண கட்டம்	31.47 மீட்டர் ஒன்றுக்கு
274	சரிதார் 70s	13.22 மீட்டர் ஒன்றுக்கு
275	கல்கத்தா டிசைன்	50.27 மீட்டர் ஒன்றுக்கு
276	சாதா பேட்டு பொன்வண்டு	20.74 மீட்டர் ஒன்றுக்கு
277	டிஸ்கோ கரை	20.74 மீட்டர் ஒன்றுக்கு
278	டிஸ்கோ கரை பேட்டு	22.00 மீட்டர் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
279	100s x 100s சாதனா புடவைகள்	23.01 மீட்டர் ஒன்றுக்கு
280	100s x 100s 20s புடவைகள்	23.93 மீட்டர் ஒன்றுக்கு
281	100s x 100s 40s புடவைகள்	24.53 மீட்டர் ஒன்றுக்கு
282	100s x 100s x 40s இரட்டைபேட்டு புடவைகள்	25.27 மீட்டர் ஒன்றுக்கு
283	100s x 100s x 20s 6-1 கட்டம்	25.93 மீட்டர் ஒன்றுக்கு
284	100s x 100s x 40s 10-1 கட்டம்	25.87 மீட்டர் ஒன்றுக்கு
285	100s x 100s x 40s 6-1 கட்டம்	26.53 மீட்டர் ஒன்றுக்கு
286	50" x 90" ஜாக்குவார்டு படுக்கை விரிப்பு (125 x 125 செ.மீ.)	21.94 மீட்டர் ஒன்றுக்கு
287	60" x 90" 2x2 படுக்கை விரிப்பு (150 x 225 செ.மீ.)	14.01 மீட்டர் ஒன்றுக்கு
288	50" x 90" 2x2 படுக்கை விரிப்பு (125 x 225 செ.மீ.)	12.97 மீட்டர் ஒன்றுக்கு
காஞ்சிபுரம் வட்டம்:		
289	60s x 40s 50" லுங்கிகள் (125 செ.மீ.)	34.50 மீட்டர் ஒன்றுக்கு
290	80s x 80s 50" லுங்கிகள் (125 செ.மீ.)	43.45 மீட்டர் ஒன்றுக்கு
291	80s x 100s 50" லுங்கிகள் (125 செ.மீ.)	49.33 மீட்டர் ஒன்றுக்கு
292	60s x 60s 50" லுங்கிகள் (125 செ.மீ.)	35.46 மீட்டர் ஒன்றுக்கு
293	60s x 40s 36" சுரிதார் (90 செ.மீ.)	30.44 மீட்டர் ஒன்றுக்கு
294	60s x 40s 36" சட்டைத்துணி (90 செ.மீ.)	25.12 மீட்டர் ஒன்றுக்கு
295	60s x 40s 36" சுரிதார் கார்டு (90 செ.மீ.)	16.60 மீட்டர் ஒன்றுக்கு
296	20 s ஈரிழைத் துண்டு	7.09 மீட்டர் ஒன்றுக்கு
297	அகரிலிக் ஷால்	11.52 மீட்டர் ஒன்றுக்கு
298	80s பெங்கால் புடவை	21.28 மீட்டர் ஒன்றுக்கு
299	80sx80s கைக்குட்டை	29.53 மீட்டர் ஒன்றுக்கு
300	60sx60s சிறப்பு வேட்டி (125 செ.மீ.)	15.17 மீட்டர் ஒன்றுக்கு
301	80sx80s 50" வேட்டி	19.25 மீட்டர் ஒன்றுக்கு
302	80s காஞ்சி பருத்தி 4" 6" சாதாரண புடவை (10.15 செ.மீ)	53.94 மீட்டர் ஒன்றுக்கு
303	80s காஞ்சி பருத்தி 7½" 9" சாதாரண புடவை (18.75.22.5 செ.மீ)	52.92 மீட்டர் ஒன்றுக்கு
304	80s காஞ்சி பருத்தி 7½" 9" சாதாரண புடவை (18.75.22.5 செ.மீ.)	57.06 மீட்டர் ஒன்றுக்கு
305	80s காஞ்சி பருத்தி 4½" 9" ரவிக்கையுடன் கூடிய சாதாரண புடவை (11.25.22.5 செ.மீ.)	58.09 மீட்டர் ஒன்றுக்கு
306	80s காஞ்சி பருத்தி புடவைகள் 4½" 6" சாதாரண காலை மற்றும் மாலை புடவை (11.25.15 செ.மீ.)	56.79 மீட்டர் ஒன்றுக்கு
307	80s காஞ்சி பருத்தி புடவைகள் 7½" 9" சாதாரண காலை / மாலை புடவை (18.75,22.5 செ.மீ.)	55.78 மீட்டர் ஒன்றுக்கு
308	80s காஞ்சி பருத்தி புடவை 7½" 9" ரவிக்கையுடன் கூடிய சாதாரண காலை / மாலை புடவை (11.25, 15 செ.மீ.)	59.92 மீட்டர் ஒன்றுக்கு
309	80s காஞ்சி பருத்தி புடவை 7½" 9" ரவிக்கையுடன் கூடிய சாதாரண காலை / மாலை புடவை (18.75, 22.5 செ.மீ.)	60.40 மீட்டர் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
சென்னை தேவேந்திரா புடவைகள்:		
310	பூப்போடாதவை / சாதா ரகப்புடவை	26.60 மீட்டர் ஒன்றுக்கு
311	கட்டம் போட்டவை	32.19 மீட்டர் ஒன்றுக்கு
312	பட்டு	32.19 மீட்டர் ஒன்றுக்கு
313	போல்தாரி	35.46 மீட்டர் ஒன்றுக்கு
திருச்செங்கோடு வட்டம்:		
பருத்தி ரகங்கள்:		
314	26s x 26s வேட்டி	7.33 மீட்டர் ஒன்றுக்கு
315	40s x 40s வேட்டி	9.44 மீட்டர் ஒன்றுக்கு
316	60s x 60s வேட்டி	15.08 மீட்டர் ஒன்றுக்கு
317	80s x 80s வேட்டி	18.84 மீட்டர் ஒன்றுக்கு
புடவைகள்:		
318	40s x 40s புடவை	10.26 மீட்டர் ஒன்றுக்கு
319	60s x 60s புடவை	15.08 மீட்டர் ஒன்றுக்கு
320	80s x 80s புடவை	17.82 மீட்டர் ஒன்றுக்கு
321	80s x 80s கோர்வை	48.54 மீட்டர் ஒன்றுக்கு
322	60s x 60s பட்டு	18.84 மீட்டர் ஒன்றுக்கு
323	கோடம்பாக்கம்	19.89 மீட்டர் ஒன்றுக்கு
துண்டு:		
324	வண்ணத்துண்டு	5.70 மீட்டர் ஒன்றுக்கு
325	ஈரிழைத்துண்டு 30" x 60" (75 x 150 செ.மீ)	10.26 மீட்டர் ஒன்றுக்கு
படுக்கை விரிப்பு ரகங்கள்:		
326	50" x 90" மீரா (125 x 225 செ.மீ)	14.04 மீட்டர் ஒன்றுக்கு
327	50" x 90" டிசைன்/வடிவமைப்பு (125 x 225 செ.மீ)	20.08 மீட்டர் ஒன்றுக்கு
328	60" x 90" (150 x 225 செ.மீ)	26.32 மீட்டர் ஒன்றுக்கு
காடாரகம்:		
329	20s x 20s வண்ணம்	9.61 மீட்டர் ஒன்றுக்கு
330	2/30s x 10s வண்ணம்	6.69 மீட்டர் ஒன்றுக்கு
331	2/40s x 20s திரைச்சீலை/பலசணிச்சட்டம்	7.33 மீட்டர் ஒன்றுக்கு
போர்வைகள்:		
332	2/17s x 10s (இரட்டை)	31.30 மீட்டர் ஒன்றுக்கு
லுங்கி ரகம்:		
333	60s x 40s லுங்கி	18.84 மீட்டர் ஒன்றுக்கு
விருதுநகர் மாவட்டம்:		
334	120D செயற்கைப்பட்டு வட்டு 4-1 புடவை	54.80 யூனிட் ஒன்றுக்கு
335	120" பிளைன் புட்டா	56.02 யூனிட் ஒன்றுக்கு
336	120" தாழம்பூ புட்டா	87.50 யூனிட் ஒன்றுக்கு
337	120" நாயகம் புட்டா	68.47 யூனிட் ஒன்றுக்கு
338	120" கட்டம் போட்ட புட்டா	59.48 யூனிட் ஒன்றுக்கு
339	120" செயற்கை பட்டு மாமி	54.80 யூனிட் ஒன்றுக்கு
340	40s x 40s ஜனதா	56.51 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
341	40s x 40s சாலிமார்	56.27 யூனிட் ஒன்றுக்கு
342	40s x 40s மொய் கட்டம்	55.31 யூனிட் ஒன்றுக்கு
343	40s x 40s வட்டுசாலிமார் பேட்டு	52.58 யூனிட் ஒன்றுக்கு
344	40s x 40s பட்டன் பேட்டு	38.03 யூனிட் ஒன்றுக்கு
345	40s x 40s திலகம் புட்டா	59.13 யூனிட் ஒன்றுக்கு
346	40s x 40s உதய கீதம் புட்டா பேட்டு	40.97 யூனிட் ஒன்றுக்கு
347	40s x 40s கொடம் ஆர்த்தி 120D x 40s	73.41 யூனிட் ஒன்றுக்கு
348	வட்டு கொடம் மொய்ப் பேடு 120D x 40s	62.55 யூனிட் ஒன்றுக்கு
349	சோலைப்பேடு 120D x 40s	61.18 யூனிட் ஒன்றுக்கு
350	லட்டீஸ் 120D x 40s	61.96 யூனிட் ஒன்றுக்கு
351	2/80s x 2/80s x 40 x 40 ஜனதா 5.5 மீட்டர்	56.51 யூனிட் ஒன்றுக்கு
352	40 x 40 பருத்தி	58.79 யூனிட் ஒன்றுக்கு
353	40 x 40 வண்ண பார்வி	56.51 யூனிட் ஒன்றுக்கு
354	40 x 40 வண்ண புடவை 56s ரீட்	56.51 யூனிட் ஒன்றுக்கு
355	2/80s x 60s லுங்கி	23.67 யூனிட் ஒன்றுக்கு
356	40s லுங்கி 1.22 x 2.00 72s ரீட்	25.59 யூனிட் ஒன்றுக்கு
357	2/80s-1.22 x 2.00 லுங்கி	27.65 யூனிட் ஒன்றுக்கு
358	2/80s-1.27 x 2.00 லுங்கி	26.83 யூனிட் ஒன்றுக்கு
359	1.20 x 2.00 40s x 40s லுங்கி	24.21 யூனிட் ஒன்றுக்கு
360	1.26 x 2.00 2/60 x 60s	25.04 யூனிட் ஒன்றுக்கு
361	2/80s x 2/80s பாலியெஸ்டர் வேட்டி	18.67 யூனிட் ஒன்றுக்கு
362	26s NF மேசை சோலை வகை வேட்டி	47.98 யூனிட் ஒன்றுக்கு
363	2/40s 1.27 x 1.83 வேட்டி (வெளுக்கப்பட்டது)	16.75 யூனிட் ஒன்றுக்கு
364	2/60s 1.27 x 1.83 வேட்டி (வெளுக்கப்பட்டது)	20.59 யூனிட் ஒன்றுக்கு
365	2/80s 1.27 x 1.83 வேட்டி (வெளுக்கப்பட்டது)	22.69 யூனிட் ஒன்றுக்கு
366	40s - 1.22 x 1.83 வண்ண வேட்டி	16.75 யூனிட் ஒன்றுக்கு
367	60s - 1.22 x 3.66 சன்ன வேட்டி	42.36 யூனிட் ஒன்றுக்கு
368	2/60s - 1.27 x 1.83 (வெளுக்கப்பட்டது)	20.59 யூனிட் ஒன்றுக்கு
369	2/80s 1.27 x 1.83 (வெளுக்கப்பட்டது)	22.82 யூனிட் ஒன்றுக்கு
370	40s - 1.22 x 1.83 வண்ண வேட்டி	16.75 யூனிட் ஒன்றுக்கு
371	2/40s x 26s வேட்டி 52s ரீட்	16.75 யூனிட் ஒன்றுக்கு
372	2/60s x 40s வேட்டி 72s ரீட்	20.59 யூனிட் ஒன்றுக்கு
373	2/80s x 60s வேட்டி 80s ரீட்	22.82 யூனிட் ஒன்றுக்கு
374	2/17s ஜாக்குவார்டு துண்டு (19" x 38") (47.5 x 95 செ.மீ)	4.85 யூனிட் ஒன்றுக்கு
375	2/27s ஜாக்குவார்டு துண்டு (60 x 120 செ.மீ) (24" x 48")	7.26 யூனிட் ஒன்றுக்கு
376	2/17s 27" x 54" (67.5 x 135 செ.மீ)	8.65 யூனிட் ஒன்றுக்கு
377	26" x 40" துண்டு மடி (65 x 100 செ.மீ)	17.30 மடி ஒன்றுக்கு
378	26" x 60" துண்டு மடி (65 x 150 செ.மீ)	26.28 மடி ஒன்றுக்கு
379	20" x 73" (65 x 182.5 செ.மீ)	31.13 மடி ஒன்றுக்கு
380	சீசன் துண்டு 32 ரீட்	24.21 மடி ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
381	20SF x 76 x 5.49 வெளுக்கப்பட்ட ஈரிழைத் துண்டு மடி	19.01 மடி ஒன்றுக்கு
382	20" 64 x 5.49 சீசன் துண்டு மடி	17.30 மடி ஒன்றுக்கு
383	20s x 66 x 5.28 சிட்டி துண்டு மடி	27.15 மடி ஒன்றுக்கு
384	20s 62 x 5.00 மீட்டர் தோவாளை	17.15 மடி ஒன்றுக்கு
385	20s 61 x 4.80 மீட்டர் வண்ண பர்மா	17.15 மடி ஒன்றுக்கு
386	2/40s 66 x 1.37 மீட்டர் வெளுக்கப்பட்ட டயமண்ட் துண்டு	12.63 மடி ஒன்றுக்கு
387	2/17s 69 x 1.38 மீட்டர் வண்ண தோவாளை துண்டு	8.97 மடி ஒன்றுக்கு
388	20s 66 x 1.37 சீசன் துண்டு மடி	5.72 மடி ஒன்றுக்கு
389	26s 0.69s x 1.38 சிறப்பு துண்டு	5.87 மடி ஒன்றுக்கு
390	2/17s 0.69 x 1.38 கட்டம் போட்ட துண்டு	8.65 மடி ஒன்றுக்கு
391	2/17s 0.69 x 1.38 வெளுக்கப்பட்ட துண்டு	7.78 மடி ஒன்றுக்கு
392	2/40s x 20 சாம்பல் வண்ண காடா	8.65 மீட்டர் ஒன்றுக்கு
393	2/60s x 40S சாம்பல் வண்ண காடா	9.19 மீட்டர் ஒன்றுக்கு
394	2/40s சாம்பல் நிற பீஸ்	8.65 மீட்டர் ஒன்றுக்கு
395	26s 107 செ.மீ வண்ண பீஸ்	5.09 மீட்டர் ஒன்றுக்கு
396	2/80s 112M வெளுக்கப்பட்ட பீஸ்	11.75 மீட்டர் ஒன்றுக்கு
397	2/40s 102 G.M. / சாம்பல் பீஸ்	8.65 மீட்டர் ஒன்றுக்கு
398	2/60s 112 G.M. வண்ண பீஸ்	10.38 மீட்டர் ஒன்றுக்கு
399	40s x 40s 1.17 மீ x 20 மீ கட்டம் போட்ட பீஸ்	13.84 மீட்டர் ஒன்றுக்கு
400	26s x 26s 36/116 x 16" கட்டுத் துணி	43.77 மீட்டர் ஒன்றுக்கு
401	20s x 40s 36/111 x 16" கட்டுத் துணி	35.78 மீட்டர் ஒன்றுக்கு
402	20s x 20s 36/90 x 16" கட்டுத் துணி	20.94 மீட்டர் ஒன்றுக்கு
403	2/80s x 71 டேனியர் பாலியெஸ்டர் சட்டைத்துணி	17.30 மீட்டர் ஒன்றுக்கு
404	2/80s x 83/84 டேனியர் பாலியெஸ்டர் சட்டைத்துணி	13.84 மீட்டர் ஒன்றுக்கு
405	2/80s x 104 செ.மீ பாலியெஸ்டர் பீஸ்	13.84 மீட்டர் ஒன்றுக்கு
406	83/350 91 செ.மீ டெக்ஸோ பாலியெஸ்டர்	16.43 மீட்டர் ஒன்றுக்கு
407	DPM பாலியெஸ்டர் 0.97 செ.மீ x 20 மீ 82s ரீட்	16.43 மீட்டர் ஒன்றுக்கு
408	2/60s HT x 2/60 HT கோடு போட்ட பாலியெஸ்டர் 56s ரீட்	9.53 மீட்டர் ஒன்றுக்கு
409	2/100s x 2/60s கட்டம் 56s ரீட்	11.26 மீட்டர் ஒன்றுக்கு
410	T.V. புட்டா புடவை	99.60 மீட்டர் ஒன்றுக்கு
411	மரிப்பூ 120D	66.57 மீட்டர் ஒன்றுக்கு
412	பேட்டு மென்கட்டம் 120D	61.55 மீட்டர் ஒன்றுக்கு
413	கட்டம் போட்ட புட்டா 120D	65.16 மீட்டர் ஒன்றுக்கு
414	ரப்பர் கட்டம் 120D	62.77 மீட்டர் ஒன்றுக்கு
415	நான்சி புட்டா 120D	91.65 மீட்டர் ஒன்றுக்கு
416	மரிப்பூ புட்டா 120D	72.27 மீட்டர் ஒன்றுக்கு
417	எதிர் மைகேல் 120D	57.92 மீட்டர் ஒன்றுக்கு
418	அஞ்சலி புட்டா 120D	91.65 மீட்டர் ஒன்றுக்கு
419	டவர் புட்டா 120D	103.74 யூனிட் ஒன்றுக்கு
420	40s மல்லம்மா பார்டர் புடவை 120D	54.26 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
421	40s பிரின்ட் பேட்டு 120D	38.56 யூனிட் ஒன்றுக்கு
422	60s புதுப்புது கவிதை	120.15 யூனிட் ஒன்றுக்கு
423	60s கவரிமான் புட்டா 120D	162.53 யூனிட் ஒன்றுக்கு
424	60s தீபம் புட்டா 120D	198.83 யூனிட் ஒன்றுக்கு
425	120D x 40s கோடம்பாக்கம் குண்டுமான் பேட்டு	63.30 யூனிட் ஒன்றுக்கு
426	120D x 40s புட்டா பேட்டு	79.84 யூனிட் ஒன்றுக்கு
427	40s x 40s 5 மீட்டர் பேட்டு புட்டா	77.46 யூனிட் ஒன்றுக்கு
428	40s x 40s 5 மீட்டர் பேட்டு புட்டா	80.41 யூனிட் ஒன்றுக்கு
429	40s x 40s 5 மீட்டர் கோர்வை பேட்டு	65.54 யூனிட் ஒன்றுக்கு
430	2/60s லுங்கி 72s ரீட்	23.52 யூனிட் ஒன்றுக்கு
431	40s x 40s 1.22/2 மீட்டர் லுங்கி	12.09 யூனிட் ஒன்றுக்கு
432	2/60s x 60s 1.27/1.83 மீட்டர் வேட்டி	24.06 யூனிட் ஒன்றுக்கு
433	2/60s x 40s 1.27/1.83 மீட்டர் வேட்டி	20.59 யூனிட் ஒன்றுக்கு
434	40s x 40s கட்டம் போட்ட பீஸ் 72s ரீட்	17.30 யூனிட் ஒன்றுக்கு
435	10s x 10s 36s ரீட் பீஸ்	7.78 மீட்டர் ஒன்றுக்கு
436	2/40s x 20s 36s ரீட் பீஸ்	10.38 மீட்டர் ஒன்றுக்கு
437	2/80s x 60s 80s ரீட் பீஸ்	12.09 மீட்டர் ஒன்றுக்கு
438	2/60s x 40s 64s ரீட் பீஸ்	18.18 மீட்டர் ஒன்றுக்கு
439	2/40s x 40s காடா 56" ரீட்	11.05 மீட்டர் ஒன்றுக்கு
440	2/60s x HT 83 x 85 பாலியெஸ்டர்	14.01 மீட்டர் ஒன்றுக்கு
441	2/60s HT x 10 x பேன்சி கட்டம்	15.57 மீட்டர் ஒன்றுக்கு
442	830 x155 டேக்ஸ் பாலியெஸ்டர்	17.30 மீட்டர் ஒன்றுக்கு
443	2/40p x HT 2/40 p HT பாலியெஸ்டர்	11.26 மீட்டர் ஒன்றுக்கு
444	2/40 PC x 71D பாலியெஸ்டர்	17.30 மீட்டர் ஒன்றுக்கு
மதுரை வட்டம்:		
445	ஒற்றை பேட்டு 75D x 100s	37.00 மீட்டர் ஒன்றுக்கு
446	மீனா பேட்டு 75D x 100s	39.65 மீட்டர் ஒன்றுக்கு
447	அடையாறு பார்டர் 75D x 100s	39.31 மீட்டர் ஒன்றுக்கு
448	அப்சரா பார்டர் 75D x 100s	40.31 மீட்டர் ஒன்றுக்கு
449	ஒரு பக்க பார்டர் 75D x 100s	43.13 மீட்டர் ஒன்றுக்கு
450	தில்லம்மா பார்டர் 75D x 100s	65.72 மீட்டர் ஒன்றுக்கு
451	சேவை மையம் 75D x 100s	44.48 மீட்டர் ஒன்றுக்கு
452	செல்ஃப் டிசைன் 75D x 100s	85.73 மீட்டர் ஒன்றுக்கு
453	ராஜ் கமல் 75D x 80s	69.86 மீட்டர் ஒன்றுக்கு
454	கராச்சி 75D x 100s	37.79 மீட்டர் ஒன்றுக்கு
455	ரீகல் அடையாறு	38.24 மீட்டர் ஒன்றுக்கு
456	ஒரு பக்க குறுக்கு 75D x 100s	50.70 மீட்டர் ஒன்றுக்கு
457	மீகா செக் (3x1) 75D x 100s	50.76 மீட்டர் ஒன்றுக்கு
458	அடையாறு வகை 8x1 கட்டம் போட்ட புட்டா	45.89 மீட்டர் ஒன்றுக்கு
459	அடையாறு வகை 8x1 கட்டம் போட்ட புட்டா 75D x 100s	62.04 மீட்டர் ஒன்றுக்கு
460	கராச்சி புட்டா 75D x 100s	53.86 மீட்டர் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
461	கராச்சி பிஆர்பி புட்டா 75D x 100s	67.19 மீட்டர் ஒன்றுக்கு
462	புட்டா செல்ஃப் 75D x 100s	87.50 மீட்டர் ஒன்றுக்கு
463	சரிகை செல்ஃப் 75D x 100s	98.34 மீட்டர் ஒன்றுக்கு
464	கொடிமலர் சோல்டர் செல்ஃப் 75D x 100s	130.11 மீட்டர் ஒன்றுக்கு
465	கராச்சி (8x1) பிஆர்பிபி 75D x 100s	130.11 மீட்டர் ஒன்றுக்கு
466	சாதா பார்டர் 75D x 100s	31.64 மீட்டர் ஒன்றுக்கு
467	சாதா நார்முடி 75D x 100s	29.65 மீட்டர் ஒன்றுக்கு
468	சிறப்பு	85.43 மீட்டர் ஒன்றுக்கு
469	4x1 தனி கட்டம் அடையாறு டைப்	51.89 மீட்டர் ஒன்றுக்கு
470	தேவேந்திர டிசைன் 120s x 80s	28.46 மீட்டர் ஒன்றுக்கு
471	லுங்கிகள் (2.80 மீட்டர் 2/60s x 40s)	21.6 மீட்டர் ஒன்றுக்கு
472	லுங்கிகள் (2.00 மீட்டர் 2/60s x 40s)	24.23 யூனிட் ஒன்றுக்கு
473	பாலியெஸ்டர் சட்டை துணி 4 டிரேடல்ஸ் 2/60s x TPM	16.26 யூனிட் ஒன்றுக்கு
474	40s x 40s லுங்கிகள் (1.80 செ.மீ 40s x 40s)	17.63 யூனிட் ஒன்றுக்கு
475	60s x 40s லுங்கிகள் (1.90 செ.மீ 60s x 40s)	25.51 யூனிட் ஒன்றுக்கு
476	40s x 40s ஜனதா புடவைகள் (5.5 மீ) (40s x 40s)	56.51 யூனிட் ஒன்றுக்கு
477	80s ஜரிகை புடவைகள் (5.50 மீட்டர்) (80s x 80s)	113.06 யூனிட் ஒன்றுக்கு
478	40s கோவை ஜரிகை புடவைகள் (5.00 மீட்டர்) (40s x 40s)	51.87 யூனிட் ஒன்றுக்கு
479	40s குங்கம் புடவைகள் (5.00 மீட்டர்) (40s x 40s)	47.06 யூனிட் ஒன்றுக்கு
480	40s x 40s பேட்டு புடவைகள் 40s x 40s	54.75 யூனிட் ஒன்றுக்கு
481	40s x 40s 72s ரீட் லுங்கிகள் 40s x 40s	28.82 யூனிட் ஒன்றுக்கு
482	40s x 40s கார்ட்டு துணிகள் 40s x 40s	8.18 மீட்டர் ஒன்றுக்கு
483	60s புடவைகள் (5.5 மீட்டர்) 60s x 60s	79.77 யூனிட் ஒன்றுக்கு
484	60s சசிலா பார்டர் (5.5 மீட்டர்) (60s x 60s)	58.79 யூனிட் ஒன்றுக்கு
485	டர்கி துண்டு (1.40) (2/17 x 20s)	6.22 யூனிட் ஒன்றுக்கு
486	டர்கி துண்டு (1.20) (2/17 x 20s)	5.55 யூனிட் ஒன்றுக்கு
487	வண்ணப்புடவைகள் (5.50 மீட்டர்) 80	72.61 யூனிட் ஒன்றுக்கு
488	வேட்டிகள் (1.85 மீ) 40s x 26s	15.57 யூனிட் ஒன்றுக்கு
489	புடவைகள் (5.50 மீ) 60s x 60s	55.31 யூனிட் ஒன்றுக்கு
490	வேட்டிகள் (3.65 மீ) 60s x 60s	38.92 யூனிட் ஒன்றுக்கு
491	வெள்ளை நிறத் துண்டு (1.55 மீ) 40s x 26s	10.38 யூனிட் ஒன்றுக்கு
492	வேட்டிகள் (1.85 மீ) 2/40s x 26s	11.26 யூனிட் ஒன்றுக்கு
493	படுக்கை விளிப்புகள் (2,25) 2/17 nf x 2/17 nf	17.30 யூனிட் ஒன்றுக்கு
494	வண்ணத்துண்டுகள் (1.35 மீ) 2/17 nf x 20s	4.34 யூனிட் ஒன்றுக்கு
495	வேட்டிகள் (1.85 மீ) (2/60 s x 40 s)	13.84 யூனிட் ஒன்றுக்கு
496	சீசன் துண்டுகள் (1.25 மீ) 2/17 nf x 20 s	4.34 யூனிட் ஒன்றுக்கு
497	லுங்கிகள் (1.190 மீ) 40s x 40s)	15.23 மீட்டர் ஒன்றுக்கு
498	சீசன் துண்டுகள் (1.30 மீ) 40s x 26 s	6.92 யூனிட் ஒன்றுக்கு
499	காட்டன் புட்டா மரிப்பு புடவைகள் 60s x 60s	60.52 யூனிட் ஒன்றுக்கு
500	வேட்டிகள் (1.27 மீ & 1.83 மீ) (2/60 s x 40 s)	20.59 யூனிட் ஒன்றுக்கு
501	வேட்டிகள் (1.27 மீ & 1.83 மீ) (2/40 s x 26 s)	17.82 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை உத்திய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
502	வெள்ளை நிறத் துண்டுகள் (24" x 48") 20s x 20s (60 x 120 செ.மீ.)	5.90 யூனிட் ஒன்றுக்கு
503	வெள்ளை நிறத் துண்டுகள் (27" x 54" S) (67.5 x 135 செ.மீ.)	6.90 யூனிட் ஒன்றுக்கு
504	வெள்ளை நிறத் துண்டுகள் (30" x 60" S) 20s x 20s (75 x 150 செ.மீ.)	7.86 யூனிட் ஒன்றுக்கு
505	டயமண்டு துண்டுகள் (30" x 60") 2/40 x 20s	9.08 யூனிட் ஒன்றுக்கு
506	வண்ணத் துண்டுகள் (27" x 24") 2/17 nf x 2 nf (67.5 x 135 செ.மீ.)	6.90 யூனிட் ஒன்றுக்கு
507	வண்ணத் துண்டுகள் (24" x 48") (60 x 120 செ.மீ.)	5.55 யூனிட் ஒன்றுக்கு
508	வண்ணக்கைக்குட்டைகள் (15" x 24") (37.5 x 60 செ.மீ.) (2/17 x 2/17s x 20s)	3.01 யூனிட் ஒன்றுக்கு
509	½ ஜாக்குவார்டு துண்டுகள் (27"X54") 2/17 X 2/17s X 20s 9 lbs (4.082 கி.கி) (67.5x135 செ.மீ)	12.69 யூனிட் ஒன்றுக்கு
510	½ ஜாக்குவார்டு துண்டுகள் (24"X48") 7 lbs 2/17 X 2.17 X 20s (3.175 கி.கி) (60x120 செ.மீ)	10.70 யூனிட் ஒன்றுக்கு
511	½ JQ டெர்ரி துண்டுகள் (24"X54") (60x135 செ.மீ) 6½ lbs 2.17 X 20s (2.947 கி.கி)	9.76 யூனிட் ஒன்றுக்கு
512	½JQ (26"X52") 6 lbs 2/17 x 20s (65x130 செ.மீ) (2.721 கி.கி)	9.66 யூனிட் ஒன்றுக்கு
513	½JQ (24"X48") 5¼ lbs 2/17 x 20s (60x120 செ.மீ) (2.386 கி.கி)	8.08 யூனிட் ஒன்றுக்கு
514	½JQ (18"X30") 3¼ lbs (45x95 செ.மீ) (1.473 கி.கி)	2.65 யூனிட் ஒன்றுக்கு
515	½ JQ சிறிய ஜாக்குவார்டு (27"X54") 13 lbs 2/17x2/30s/26s (5.896 கி.கி) (67.5x135 செ.மீ)	24.89 யூனிட் ஒன்றுக்கு
516	½JQ 27"X54" 12 lbs (5.443 கி.கி) (67.5x135 செ.மீ) 2/17 x 2/30s x 26s	21.94 யூனிட் ஒன்றுக்கு
517	முழு அளவிலான ஜாக்குவார்டு (27"X54") (67.5x135 செ.மீ) 10 lbs (4.535 கி.கி) 2/17x2/17x20s)	14.96 யூனிட் ஒன்றுக்கு
518	½ ஜாக்குவார்டு (27"X54") (67.5x135 செ.மீ) 9 lbs (4.082 கி.கி)	12.01 யூனிட் ஒன்றுக்கு
519	½ ஜாக்குவார்டு (27"X54") (67.5x135 செ.மீ) 8 lbs (3.628 கி.கி)	11.11 யூனிட் ஒன்றுக்கு
520	½ ஜாக்குவார்டு (27"X54") (67.5x135 செ.மீ) 7 lbs (3.175 கி.கி)	10.57 யூனிட் ஒன்றுக்கு
521	டர்க்கி (27"X54") 8 lbs (2/17 x 2/17s x 10s (67.5x135 செ.மீ) (3.628 கி.கி)	7.61 யூனிட் ஒன்றுக்கு
522	டர்க்கி (27"X54") 7 lbs (2/17 x 2/17s x 10s (3.175 கி.கி)	7.29 யூனிட் ஒன்றுக்கு
523	வனஜா (27"X54") 5 lbs (2/17 x 2/17s x 10s (2.267 கி.கி)	4.21 யூனிட் ஒன்றுக்கு
524	½ ஜாக்குவார்டு (24"X48") 8 lbs 2/17x2/17sx10s (60x120 செ.மீ) (3.628 கி.கி)	10.57 யூனிட் ஒன்றுக்கு
525	½ ஜாக்குவார்டு (24"X48") 7 lbs 2/17x2/17sx10s (3.175 கி.கி)	10.15 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
526	½ முழு அளவிலான ஜாக்குவார்டு (24"X48") 8 lbs 2/17x2/17sx10s (3.628 கி.கி)	13.16 யூனிட் ஒன்றுக்கு
527	டர்க்கி துண்டுகள் (24"X48") (60x120செ.மீ) 7 lbs 2/17x2/17sx10s (3.475 கி.கி)	6.11 யூனிட் ஒன்றுக்கு
528	½ ஜாக்குவார்டு (24"X48") 6 lbs 2/17sx2/17sx20s (60x120செ.மீ) (2.721 கி.கி)	8.87 யூனிட் ஒன்றுக்கு
529	½ ஜாக்குவார்டு (20"X40") 5 lbs 2/17sx2/17sx20s (50x100செ.மீ) (2.267 கி.கி)	7.61 யூனிட் ஒன்றுக்கு
530	முழு அளவிலான ஜாக்குவார்டு (20"X40") 6 lbs 2/17sx2/17sx20s (2.721 கி.கி)	8.57 யூனிட் ஒன்றுக்கு
531	சிறிய ஜாக்குவார்டு (20"X20") 7 lbs 2/17sx2/30sx26s (50x50செ.மீ) (3.175 கி.கி)	15.66 யூனிட் ஒன்றுக்கு
532	முழு அளவிலான ஜாக்குவார்டு (20"X35") 4 lbs 2/17sx2/17sx20s (50x87.5 செ.மீ) (1.814 கி.கி)	7.48 யூனிட் ஒன்றுக்கு
533	முழு அளவிலான ஜாக்குவார்டு (30"X60") 12 lbs 2/17sx2/17sx20s(75x150செ.மீ) (5.443 கி.கி)	20.94 யூனிட் ஒன்றுக்கு
534	½ ஜாக்குவார்டு (19"X38") 4 lbs 2/17sx2/17sx20s (47.5x95செ.மீ) (1.814 கி.கி)	6.34 யூனிட் ஒன்றுக்கு
535	முழு அளவிலான ஜாக்குவார்டு (14"X38") 4 ½ lbs 2/17sx2/17sx20s (35x95செ.மீ) (2.040 கி.கி)	8.03 யூனிட் ஒன்றுக்கு
536	முழு அளவிலான ஜாக்குவார்டு (19"X22") 3 ½ lbs 2/17x2/17sx20s (47.5x56செ.மீ) (1.586 கி.கி)	8.03 யூனிட் ஒன்றுக்கு
537	மோனா (18"X27") ¾ lbs 2/17sx2/17sx10s (45x67.5செ.மீ) (0.793 கி.கி)	1.99 யூனிட் ஒன்றுக்கு
538	மோனா (18"X27") 2 1/8 lbs 2/17sx2/17sx10s (45x67.5செ.மீ) (0.964 கி.கி)	1.99 யூனிட் ஒன்றுக்கு
539	டெர்ரி டாட் (18"X27") 2 1/8 lbs 2/17sx2/17sx10s (45x67.5செ.மீ) (0.964 கி.கி)	1.99 யூனிட் ஒன்றுக்கு
540	டெர்ரி டாட் (18"X27") 2 ½ lbs 2/17sx2/17sx10s (45x67.5செ.மீ) (1.133 கி.கி)	2.54 யூனிட் ஒன்றுக்கு
541	மோனா (18"X27") 2 1/2 lbs 2/17sx2/17sx10s (45x67.5செ.மீ) (1.133 கி.கி)	2.78 யூனிட் ஒன்றுக்கு
542	தும்பியா (18"X8") 1½ lbs 2/17sx2/17sx10s (45x70செ.மீ) (0.679 கி.கி)	1.28 யூனிட் ஒன்றுக்கு
543	சிறிய ஜாக்குவார்டு (18"X27") 5 lbs (45x67.5செ.மீ) (2.267 கி.கி)	10.43 யூனிட் ஒன்றுக்கு
544	மோனா (18"X20") 1¼ lbs 2/17sx30sx10s (45x50செ.மீ) (0.568 கி.கி)	1.37 யூனிட் ஒன்றுக்கு
545	முழு அளவிலான ஜாக்குவார்டு (24"X54") 2/17sx2/17sx20s (60x135செ.மீ)	15.40 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
546	முழு அளவிலான ஜாக்குவார்டு (24"X16") 2/17sx2/17sx20s (60x40செ.மீ)	4.53 யூனிட் ஒன்றுக்கு
547	½ ஜாக்குவார்டு (15"X25") 2 ½ lbs 2/17sx2/17sx20s (37.5x62.5 செ.மீ) (1.133 கி.கி)	3.35 யூனிட் ஒன்றுக்கு
548	முழு அளவிலான ஜாக்குவார்டு (15"X25") 2 ½ lbs 2/17sx2/17sx20s (37.5x62.5செ.மீ) (1.133 கி.கி)	4.62 யூனிட் ஒன்றுக்கு
549	வண்ணக்கைக்குட்டைகள் (15"X25") 2/17sx2/17s (37.5x62.5 செ.மீ)	0.90 யூனிட் ஒன்றுக்கு
550	½ ஜாக்குவார்டு (18"X27") 2 ¼ lbs 2/17sx2/17sx20s (45x67.5 செ.மீ) (1.246 கி.கி)	3.76 யூனிட் ஒன்றுக்கு
551	சிறிய ஜாக்குவார்டு (12"X12") 1 ½ lbs 2/17sx2/30sx26s (30x30 செ.மீ) (0.678 கி.கி)	4.19 யூனிட் ஒன்றுக்கு
552	டர்க்கி (13"X10") 2/17sx2/17sx10s (32.5x25 செ.மீ)	1.13 யூனிட் ஒன்றுக்கு
553	முழு அளவிலான ஜாக்குவார்டு (8"X8") 300 கிராம்கள் 2/17sx2/17sx20s (20x20 செ.மீ)	1.52 யூனிட் ஒன்றுக்கு
554	சிறிய ஜாக்குவார்டு (12"X9") 2/27sx2/30sx26s (30x22.5 செ.மீ)	3.44 யூனிட் ஒன்றுக்கு
555	சிறிய ஜாக்குவார்டு (20"X10") 7 lbs (3.175 கி.கி) 2/17sx2/30sx20s (50x25 செ.மீ)	15.66 யூனிட் ஒன்றுக்கு
556	சிறிய ஜாக்குவார்டு (12"X18") 2 lbs 2/17sx2/30sx26s (50x45 செ.மீ) (0.907 கி.கி)	6.30 யூனிட் ஒன்றுக்கு
557	சிறிய ஜாக்குவார்டு (27 ½"X55") 12 lbs 2/17sx2/30sx20s (68.75x137.5 செ.மீ) (5.895 கி.கி)	24.89 யூனிட் ஒன்றுக்கு
558	சிறிய ஜாக்குவார்டு (27"X48") 11 lbs 2/17sx2/30sx20s (67.5x120 செ.மீ) (4.988 கி.கி)	23.14 யூனிட் ஒன்றுக்கு
559	சிறிய ஜாக்குவார்டு (20"X30") 6 ½ lbs 2/17sx2/30sx20s (50x75 செ.மீ) (2.947 கி.கி)	14.72 யூனிட் ஒன்றுக்கு
560	சிறிய ஜாக்குவார்டு (30"X60") 15½ lbs 2/17sx2/30sx20s (75x150 செ.மீ) (7.029 கி.கி)	33.28 யூனிட் ஒன்றுக்கு
561	½ ஜாக்குவார்டு (35"X54") 11 ½ lbs 2/17sx2/17sx20s (87.5x135 செ.மீ) (5.102 கி.கி)	19.01 யூனிட் ஒன்றுக்கு
562	½ ஜாக்குவார்டு (48"X75") 1¾ lbs 2/17sx2/17sx10s (120x187.5 செ.மீ) (0.793 கி.கி)	32.96 யூனிட் ஒன்றுக்கு
563	சிறிய ஜாக்குவார்டு (27"X54") 11 ½ lbs 2/17sx2/17sx20s (67.5x135 செ.மீ) (5.102 கி.கி)	23.14 யூனிட் ஒன்றுக்கு
564	முழு அளவிலான ஜாக்குவார்டு (11"X11") ¾ lbs 2/17sx2/17sx20s (27.5x27.5 செ.மீ) (0.330 கி.கி)	1.52 யூனிட் ஒன்றுக்கு
565	முழு அளவிலான ஜாக்குவார்டு (22"X40") 5 ½ lbs 2/17sx2/17sx20s (55x100 செ.மீ) (2.498 கி.கி)	8.57 யூனிட் ஒன்றுக்கு
566	சிறிய ஜாக்குவார்டு (18"X24") 4 lbs 2/17sx2/30sx20s (45x60 செ.மீ)	8.89 யூனிட் ஒன்றுக்கு

தொடர் எண்	ரகங்கள் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)	(2)	(3)
567	½ ஜாக்குவார்டு (12 ½"X20") 1 ¾ lbs 2/17sx2/17sx20s (31.25x50 செ.மீ) (0.793 கி.கி)	2.39 யூனிட் ஒன்றுக்கு
568	½ ஜாக்குவார்டு (12"X18") ½ lbs 2/17sx2/17sx20s (30x45 செ.மீ) (0.679 கி.கி)	2.39 யூனிட் ஒன்றுக்கு
569	சிறிய ஜாக்குவார்டு (20"X28") 5 lbs 2/17sx2/30sx26s (50x70 செ.மீ) (2.267 கி.கி)	11.20 யூனிட் ஒன்றுக்கு
570	சிறிய ஜாக்குவார்டு (14"X30") 2/17sx2/30sx26s (35x75 செ.மீ) (2.65 கி.கி)	8.89 யூனிட் ஒன்றுக்கு
571	சிறிய ஜாக்குவார்டு (28"X44") 11 lbs 2/17sx2/30sx26s (4.989 கி.கி) (70x110 செ.மீ)	20.74 யூனிட் ஒன்றுக்கு
572	½ ஜாக்குவார்டு (30"X60") 2/17sx2/30sx20s (75x150 செ.மீ)	19.01 யூனிட் ஒன்றுக்கு
573	60 அங்குலம் அகலமுள்ள ஆட்டோ மினி (150 செ.மீ) 2/17sx2/30sx26s	44.10 யூனிட் ஒன்றுக்கு
574	55 அங்குலம் அகலமுள்ள ஆட்டோ மினி (137.5 செ.மீ) 2/17sx2/30sx26s	40.46 யூனிட் ஒன்றுக்கு

கூடுதல் ஊதியங்கள் :

வேட்டி.- கூடுதல் பணிக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும், பேட்டு பார்டர் வடிவமைப்பின் அளவிற்கேற்ப, அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையில் அல்லது அதற்கு அதிகமாகவும் கூடுதல் ஊதிய வீதம் வேறுபடுகிறது.

புடவைகள்.- கூடுதல் பணிக்காக, கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும், கூடுதல் பணியின் (பார்டர், புட்டா மற்றும் முந்தானை வடிவமைப்பு முதலியவை) தன்மை/தொழில் நுணுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அல்லது அதற்கு அதிகமாகவும் கூடுதல் ஊதிய வீதம் வேறுபடுகிறது.

விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு ஊதிய வீதங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, அடிப்படை ஊதியம் மற்றும் உற்பத்தித் திறனுடன் இணைந்த அதிகப்படியான ஊதியத்தில் 10 சதவீதம் என்ற வீதத்தில், இந்த அறிவிக்கை **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படும் நாளிலிருந்து வழங்கப்பட வேண்டும்.

(ii) அடுத்து திருத்தியமைக்கப்படும் வரையில், தற்போதுள்ள அடிப்படை ஊதியம் மற்றும் அதிகப்படியான ஊதியம் ஆகியவற்றில் 5 சதவீதம் என்ற வீதத்தில் ஒவ்வொன்றும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும்.

(2) ஒரே பணியை அல்லது ஒரே தன்மை கொண்ட பணியை செய்யும் போது ஊதியங்கள் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கிடையே பாகுபாடு காட்டக்கூடாது.

(3) இங்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலெல்லாம் தற்போதைய ஊதியங்களே தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

சுனீல் பால்வால்,
அரசு முதன்மைச் செயலாளர்.

(குமிழாக்கம்)

ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண் 45, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 27 ஜூன் 2019.]

1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 05-08-2009-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு-2-இல், 259 மற்றும் 260-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா./391/2009-ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் அங்காடிகள், சந்தைகள் (பொருட்காட்சிகள் மற்றும் அங்காடி நடைபெறும் இடங்கள்) மற்றும் இது போன்ற ஏனைய இடங்களில் சுமைகளை ஏற்றி, இறக்கி வைக்கும் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள, பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர் வகையினருக்கு, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியில் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

அங்காடிகள், சந்தைகள் (பொருட்காட்சிகள் மற்றும் அங்காடி நடைபெறும் இடங்கள்) மற்றும் இது போன்ற ஏனைய இடங்களில் சுமைகளை ஏற்றி, இறக்கி வைக்கும் பணியில் வேலைவாய்ப்பு

தொடர் எண்	பணியின் வகைகள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்		
		மண்டலம்-A	மண்டலம்-B	மண்டலம்-C
		(ரூ. காசு)	(ரூ. காசு)	(ரூ. காசு)
(1)	(2)	(3)		
I	நாட்கூலி வீதங்கள் (நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் பணிசெய்தல்) பின்வரும் எடையளவு கொண்ட பொருட்களை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு 50 கிலோகிராம் வரையில் (குரைத் தளம்) 45 கிலோகிராம் வரையில் (முதல் தளம்) 40 கிலோகிராம் வரையில் (இரண்டாம் தளம்) 35 கிலோகிராம் வரையில் (மூன்றாம் தளம்) மற்றும் இது போன்றவை	276.00 (நாள் ஒன்றுக்கு)	250.50 (நாள் ஒன்றுக்கு)	198.00 (நாள் ஒன்றுக்கு)
II	செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் :	5.00	3.35	2.45
1.	பூக்கூடைகள், பழக்கூடைகள் மற்றும் காய்கறிகள் மற்றும் விரைவில் அழுகிக்கெட்டு விடுகிற ஏனைய பொருட்களை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு (கூடை ஒன்றுக்கு)			
2.	பின்வரும் எடையளவு கொண்ட பொருட்களை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு 30 கிலோகிராம் வரையில் (குரைத் தளம்) 25 கிலோகிராம் வரையில் (முதல் தளம்) 20 கிலோகிராம் வரையில் (இரண்டாம் தளம்) 15 கிலோகிராம் வரையில் (மூன்றாம் தளம்) மற்றும் இது போன்றவை	3.35	2.45	1.70
3.	பின்வரும் எடையளவு கொண்ட பொருட்களை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு 30 கிலோகிராமுக்கு மேல் 35 கிலோகிராம் வரையில் (குரைத் தளம்) 25 கிலோகிராமுக்கு மேல் 30 கிலோகிராம் வரையில் (முதல் தளம்) 20 கிலோகிராமுக்கு மேல் 25 கிலோகிராம் வரையில் (இரண்டாம் தளம்) 15 கிலோகிராமுக்கு மேல் 20 கிலோகிராம் வரையில் (மூன்றாம் தளம்) மற்றும் இது போன்றவை	5.00	3.35	2.45

தொடர் எண்	பணியின் வகைகள்	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்		
		மண்டலம்-A	மண்டலம்-B	மண்டலம்-C
		(ரூ. காசு)	(ரூ. காசு)	(ரூ. காசு)
(1)	(2)	(3)		
4.	பின்வரும் எடையளவு கொண்ட பொருட்களை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு 35 கிலோகிராமுக்கு மேல் 40 கிலோகிராம் வரையில் (குரைத் தளம்) 30 கிலோகிராமுக்கு மேல் 35 கிலோகிராம் வரையில் (முதல் தளம்) 25 கிலோகிராமுக்கு மேல் 30 கிலோகிராம் வரையில் (இரண்டாம் தளம்) 20 கிலோகிராமுக்கு மேல் 25 கிலோகிராம் வரையில் (மூன்றாம் தளம்) மற்றும் இது போன்றவை	6.70	3.35	2.45
5.	பின்வரும் எடையளவு கொண்ட பொருட்களை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு 40 கிலோகிராமுக்கு மேல் 45 கிலோகிராம் வரையில் (குரைத் தளம்) 35 கிலோகிராமுக்கு மேல் 40 கிலோகிராம் வரையில் (முதல் தளம்) 30 கிலோகிராமுக்கு மேல் 35 கிலோகிராம் வரையில் (இரண்டாம் தளம்) 25 கிலோகிராமுக்கு மேல் 30 கிலோகிராம் வரையில் (மூன்றாம் தளம்) மற்றும் இது போன்றவை	8.35	5.00	3.35
6.	பின்வரும் எடையளவு கொண்ட பொருட்களை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு 45 கிலோகிராமுக்கு மேல் 50 கிலோகிராம் வரையில் (குரைத் தளம்) 40 கிலோகிராமுக்கு மேல் 45 கிலோகிராம் வரையில் (முதல் தளம்) 35 கிலோகிராமுக்கு மேல் 40 கிலோகிராம் வரையில் (இரண்டாம் தளம்) 30 கிலோகிராமுக்கு மேல் 35 கிலோகிராம் வரையில் (மூன்றாம் தளம்) மற்றும் இது போன்றவை	10.00	6.70	5.00
7.	மெட்ரிக்டன் அளவுகளில் பொருட்களை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு (மெட்ரிக்டன் ஒன்றுக்கு)	82.70	49.65	33.10

விளக்கங்கள்:-

(1) மண்டலங்களின் வகைப்பாடு :-

மண்டலம்-A: மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்

மண்டலம்-B: ஏனைய நகராட்சிகள்

மண்டலம்-C: ஏனைய பகுதிகள் ('A' மற்றும் 'B' மண்டலங்களில் கீழ் இடம்பெறாதவை)

(2) அகவிலைப்படி: மேலே குறிப்பிடப்பட்ட தொழிலாளர்கள், குறைந்தளவு ஊதியவீதங்களுடன் கீழே விவரித்துள்ளவாறு அகவிலைப்படியும் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர்.

- (i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001=100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும்.) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ. 1.20 (ஒரு ரூபாய் இருபது காசு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களினெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

சுனீல் பால்வால்,
அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண் 46, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 27 ஜூன் 2019.]

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியிலும் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையை கருதிப்பார்த்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் உணவு சமைத்தல் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் நிர்ணயிக்கிறார்.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

உணவு சமைத்தல் தொழிலில் வேலை வாப்ப்பு

பணியாளர் வகைகள் (1)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதம் (மாதமொன்றுக்கு) (2)			
	மண்டலம் A (ரூ. காசு)	மண்டலம் B (ரூ. காசு)	மண்டலம் C (ரூ. காசு)	மண்டலம் D (ரூ. காசு)
I நிருவாகப் பணியாளர்				
(1) மேலாளர்	8460.00	8380.00	8320.00	8240.00
(2) உதவி மேலாளர்	8380.00	8320.00	8240.00	8160.00
(3) காசாளர்/கணக்காளர்	8320.00	8240.00	8160.00	8080.00
(4) எழுத்தர்	8240.00	8160.00	8080.00	8000.00
(5) ஓட்டுநர்	8240.00	8160.00	8080.00	8000.00
(6) ஏவலாளர்/பெருக்குபவர்/காவலாளர்	8160.00	8080.00	8000.00	7920.00
II ஏனையோர்	(நாளொன்றுக்கு)			
(1) தலைமை சமையற்காரர்	515.00	485.00	455.00	425.00
(2) பண்டக உதவியாளர்/மேற்பார்வையாளர்	455.00	425.00	395.00	365.00
(3) பிரியாணி செய்பவர்	485.00	455.00	425.00	395.00
(4) இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிப்பவர்	485.00	455.00	425.00	395.00
(5) சமையற்காரர்	455.00	425.00	395.00	365.00
(6) காபி/தேனீர்/ரொட்டி/தோசை தயாரிப்பவர்	455.00	425.00	395.00	365.00

பணியாளர் வகைகள் (1)	குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதம் (மாதமொன்றுக்கு) (2)			
	மண்டலம் A (ரூ. காசு)	மண்டலம் B (ரூ. காசு)	மண்டலம் C (ரூ. காசு)	மண்டலம் D (ரூ. காசு)
(7) உதவி சமையற்காரர்/சமையலறை உதவியாளர்/காய்கறி நறுக்குபவர்	425.00	395.00	365.00	335.00
(8) பரிமாறுபவர்	395.00	365.00	335.00	305.00
(9) அனைத்து வகையான சுத்தம் செய்பவர் (குரையை சுத்தம் செய்பவர்கள், பாத்திரங்கள் கழுவுபவர்கள், மேசை துடைப்பவர்கள் முதலியோர்)	395.00	365.00	335.00	305.00

விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடு :- A, B, C மற்றும் D மண்டலங்கள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும். அவையாவன:-

மண்டலம்-A: அனைத்து மாநகராட்சிகள்

மண்டலம்-B: அனைத்து வகை நகராட்சிகள்

மண்டலம்-C: நகரியங்கள், பாளையங்கள் மற்றும் பேரூராட்சிகள்

மண்டலம்-D: A, B மற்றும் C மண்டலங்களில் கீழ் வராத கிராம ஊராட்சிகள் மற்றும் ஏனைய பகுதிகள்.

(1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

- அகவிலைப்படி, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்.) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ. 49.15 (நாற்பத்தொன்பது ரூபாய் பதினைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
- முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான நுகர்வோர் விலைக்குறியீட்டின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
- அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களினெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

சுனீல் பால்வால்,
அரசு முதன்மைச் செயலாளர்.

(குமிழாக்கம்)

ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.